

உடனடி வெளியீட்டுக்காக

நகரத்தின் அண்டை அயலில் வாழ்பவர்களை போற்றிக் காக்கும் திட்டமானது, 2020 ஆம் ஆண்டில் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூலை 27, 2020) – நகரத்தின் அண்டை அயலில் வாழ்பவர்களை போற்றிக் காக்கும் திட்டமானது, ஆகஸ்ட் 4, 2020 செவ்வாய்க்கிழமைன்று மீண்டும் நிகழவிருக்கிறது. இந்த வருடம் பணியாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ஆன்லைனில் நடக்கவிருக்கிறது.

அண்டை அயலில் வாழ்பவர்களை போற்றிக் காக்கும் திட்டமானது, பொதுமக்களின் பரஸ்பர ஈடுபாட்டை மேம்படுத்தவும், குடியிருப்புவாசிகள் தங்கள் அண்டை அயலில் இருப்பவர்களை உயர்த்துவதில் செயல்பாட்டுடன் பங்காற்றவும், மற்றும் கிடைக்கின்ற ஆதாரவளங்களைக் கொண்டு அவர்களுடன் இணைக்கவும் இலக்கு வைத்துள்ளது. தங்கள் அண்டை அயலாரைப் பற்றி குடியிருப்புவாசிகள் இன்னும் அதிகமாக தெரிந்துகொண்டு அவர்களுக்கு முக்கியமானது எது என்பதை அறிந்து வழங்க முடியும்; இதனை ஆன்லைனில் செய்யலாம்:

- **மெய்நிகர் நடைப்பயிற்சிகள்** – முன்னமே பதிவு செய்யப்பட்ட 15 நடைப்பயிற்சிகள் திட்டமிட்ட தேதிகளில் நகரின் வலைத்தளத்தில் பதிவேற்றப்படும். இந்த நடைப்பயிற்சிகளை மெய்நிகர் முறையில் செய்யுமாறு குடியிருப்புவாசிகளுக்கு உற்சாகமளிக்கப்படுகிறது; அல்லது கொடுக்கப்படும் உதவிகளைக் கொண்டு உடல்ரீதியான சமூக விலகலைப் பேணியபடியே இந்த நடைப்பயிற்சிகளை அவரவராகவே தனித்தனியாகவும் செய்யலாம்.
- **அண்டை அயலார் பற்றிய கருத்தாய்வு** – நகர நிர்வாகமானது சமுதாயத்தில் இருக்கின்ற அண்டை அயலார் பற்றியும் குடியிருப்புவாசிகள் அவர்களுடன் எப்படி பரஸ்பர செயல்புகிறார்கள் எனவும் புரிந்துகொள்ள விரும்புகிறது. தங்கள் பகுதிக்கென இருக்கும் ஆன்லைன் கருத்தாய்வில் பங்கு பற குடியிருப்புவாசிகள் உற்சாகம் அளிக்கப்படுகிறார்கள்.
- **ஆன்லைன் மேப்பிங் கருவி** – ஆன்லைன் மேப்பிங் கருவி என்பது, கிடைக்கும் வாய்ப்புக்கள், தங்கள் கவலைகள் மற்றும் தங்கள் அண்டை அயலில் ஏற்படும் மாற்றங்களை இனம் கண்டுகொள்ள குடியிருப்புவாசிகளுக்கு உதவும்.

அண்டை அயலில் இருப்பவர்களைப் போற்றிக் காப்பது பற்றிய மேலும் தகவல்களுக்கும், அண்டை அயலில் மேற்கொள்ளப்படவிருக்கும் மெய்நிகர் நடைப்பயிற்சிக்கான பட்டியலுக்கும் வருகை தரவும்: www.brampton.ca/neighbourhoods.

விரைவான கூற்றுக்கள்

- ப்ராம்ப்ட்டன் 2040 தொலைநோக்குப்பார்வையின் ஒரு செயலாக அண்டை அயலாரைப் பற்றிய முழுமையானதொரு தணிக்கையானது இனம் காணப்பட்டது. அண்டை அயலாரைப்போற்றிக்காப்பது எனும் நிகழ்ச்சித்திட்டமானது 2019 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது;

இது சமுதாயத்தினர் தரும் பின்னூட்டக்கருத்துக்களை மனத்தில் கொண்டு கிடைக்கின்ற ஆதாரவளங்கள் பற்றி குடியிருப்பவாசிகளுக்கு தெரிவிப்பது மற்றும் உள்ளூர் அண்டை அயலாருக்கெனவே தனித்துவமாக நீண்டகால உபயோகத்திற்கான செயல்திட்டத்தை வகுப்பது ஆகியவற்றை மேற்கொள்கிறது.

- 2019 ஆம் ஆண்டில் நகர நிர்வாகமானது, அண்டை அயலாரைப் போற்றிக் காப்பதை வலியுறுத்துகின்ற 11 நடைப்பயணங்களை ஏற்பாடு செய்தது; இதில் 400 க்கும் மேற்பட்ட குடியிருப்பவாசிகள் கலந்துகொண்டனர்.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் நகரமானது ஒரு பலகலவை கொண்ட நகரம்; அண்டை அயலார் என வரும்போது, நமது குடியிருப்பாளர்கள் அவர்களை தங்கள் வீட்டார் என்றுதான் கருதுகிறார்கள்; இந்த வகையில் அவர்கள் வல்லுநர்களே. அண்டை அயலாரைப் போற்றிக் காக்கும் நிகழ்ச்சித் திட்டமானது ப்ராம்ப்ட்டன்வாசிகள் தங்கள் சமூகத்தில் பரஸ்பர ஈடுபாடு காட்டுவதற்கான புதுமையான வாய்ப்புகளை வழங்குகிறது; மேலும் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பகுதிகளில் வசிக்கின்ற எவர் ஒருவரும் மெய்நிகர் நடைப்பயணங்களைச் செய்து, அண்டை அயலார் பற்றிய கருத்தாய்வுகளிலும் கலந்துகொண்டு ஆன்லைன் மேப்பிங் கருவியின் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஊக்குவிக்கிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“COVID-19 தொற்று பரவலிலிருந்து நகரம் தொடர்ந்து மீண்டு வந்தவாறே, வசதியமைப்புக்களை முடிந்தவரை மீண்டும் திறக்கும் சமயத்தில், சமூகப் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டின் அண்டை அயலாரைப் போற்றிக்காக்கும் நிகழ்ச்சித்திட்டமானது, உள்ளூரின் 15 சுற்றுப்புறங்களில் இருக்கின்ற குடியிருப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு பாதுகாப்பான வழியை வழங்கும், மேலும் நிலைத்து நிற்கவல்ல சமூகங்களை உருவாக்குவதில் நகர நிர்வாகத்திற்கு தொடர்ந்து உதவும்.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர் வார்டுகள் 3 & 4; தலைமைப் பொறுப்பு, திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“அண்டை அயலாரை போற்றிக் காக்கும் திட்டமானது, குடியிருப்பாளர்கள் தங்கள் சமூகத்தில் தாங்கள் நேசிக்கும் விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளவும், வரவிருக்கும் திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், உள்ளூரில் என்ன மாதிரியான மாற்றத்தை அவர்கள் காண விரும்புகிறார்கள் என்பது பற்றிய கருத்துக்களைத் தெரிவிக்கவும் உதவுகிறது. இந்த ஆண்டுக்கான இந்தத் திட்டம் சற்று வித்தியாசமாகத் தெரிந்தாலும், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தபடியே தங்கள் அனைவரையும் ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் தங்கள் அண்டை அயலாரை உயர்த்த முடியும்.”

- பேட் ஃபோர்ட்டினி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; துணைத்தலைமைப் பொறுப்பு, திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“COVID-19 தொற்று பரவலின்போது ப்ராம்பட்டன் நகரில் வசிப்பவர்களுக்கு சேவை செய்வதில் நகரம் உறுதியாக உள்ளது. அண்டை அயலில் இருப்பவர்களைப் போற்றிக் காக்கும் திட்டத்தை ஆன்லைனில் நிகழ்த்தும்போது, எங்கள் சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் அதே சமயத்திலேயே, குடியிருப்பாளர்கள் தங்களின் யோசனைகளை அளித்தபடியே தொடர்ந்து ஈடுபாடு காட்ட வேண்டும் என நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca